



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க,
பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்**

[1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1988, நவம்பர் மாதம் 25 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்

[1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஓ. 68/87

குதிரைப் பந்தயப் பணயத் தொழிலை அல்லது சூதாட்டத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற ஆட்களின்மீது ஆண்டு விதிப்பனவொன்றை விதிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டமானது 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்.

2. (1) இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகளுக்கமையவும், ஏதேனும் பிற சட்டங்கள் எப்படியிருப்பினும் 1988 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று ஆரம்பமாகும் ஆண்டிற்கும், அதன்பின்னரான ஒவ்வொரு ஆண்டு தொடர்பாகவும், அந்த ஆண்டின்போது (எத்தகைய காலப்பகுதியிலாயினும்) சட்டபூர்வமாகவோ சட்ட விரோதமாகவோ இலங்கையில்—

விதிப்பனவை விதித்தல்.

(அ) குதிரைப் பந்தய பணயத் தொழிலை; அல்லது

(ஆ) சூதாட்டத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற

ஆள் ஒவ்வொருவர் மீதும் (இதனகத்துப்பின்னர் “விதிப்பனவு” எனக் குறிப்பிடு செய்யப்படும்) விதிப்பனவானது இச்சட்டத்துக்கான அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறான விதங்களில் விதிப்பனவு செய்யப்படுவதுடன் அறவிடப்படுதலும் வேண்டும்.

ஆயின், எவ்வாறாயினும், பந்திகள் (அ) அல்லது (ஆ) வில் குறிப்பிடப்பட்ட அத்தகைய தொழில் எதனையும் ஏதேனும் ஆண்டின் ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் கொண்டு நடாத்தத் தொடங்கியிருக்கும் எவ்வேறுமொருவர் இச்சட்டத்தின்கீழ் அந்தத் தவறுக்கு அறவிடப்படற்பாலதான விதிப்பனவின் அரைவாசியான விதிப்பனவுக்காளாதல் வேண்டும்.

(2) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளிலுள்ளதெதுவும், இப்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட ஏதேனும் தொழிலின்மீது, அத்தொழில் சட்டத் திண்டிலம் தடுக்கப்பட்டதாயின், அதற்குச் சட்டத் தன்மையை அளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

3. இரண்டாம் பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் குறிப்பிடு செய்யப்பட்டுள்ளவாறாக, ஏதேனும் சூதாட்டத் தொழிலானது ஒரே ஆளினால் வெவ்வேறு இடங்களில் கொண்டு நடாத்தப்படுகின்றவிடத்து, அவர் அத்தகைய ஒவ்வொரு இடத்திலும் தனியான ஒரு தொழிலைக் கொண்டு நடாத்துகிறார் எனக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் அவர் அத்தகைய ஒவ்வொரு தொழில் தொடர்பாகவும் விதிப்பனவைச் செலுத்துவதற்கு ஆளாதலும் வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலுமான தொழில் தனியானதொரு தொழிலாதல்.

விதிப்பனவுச்
செலுத்துகை.

4. (1) இச்சட்டத்தின்கீழ் விதிப்பனவைச் செலுத்துவதற்கு ஆளாகும் ஒருவர், முறையே அந்த ஆண்டின் யூலை, ஒக்டோபர், சனவரி மாதங்களின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக அத்துடன் எல்லா மாத அடுத்தவரும் ஆண்டின் ஏப்பிரல் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக நான்கு சமமான தவணைக் கட்டணங்களில், ஆணையாளர் தலைமையதிபதிக்கு அத்தகைய விதிப்பனவைச் செலுத்துதல் வேண்டும் :

ஆயின் எவ்வாறாயினும், ஏதேனும் ஆண்டில் ஏப்பிரல் முதலாம் தேதியின் பின்னர், 2 ஆம் பிரிவில் குறிப்பிட்டு செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்குகின்ற ஆள், அந்த ஆண்டிற்கு இச்சட்டத்தின்கீழ் செலுத்துவதற்கு ஆளாகியுள்ள விதிப்பனவை ஆணையாளர் தலைமையதிபதி, விடயத்தினது எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு நியாயமானதெனக் கருதக்கூடியவாறான அத்தகைய எண்ணிக்கையான தவணைக் கட்டணங்களிலும், அத்தகைய தேதிகளிலும் செலுத்துதல் வேண்டும்.

ஆயின், மேலும் 1988 யூலை பதினைந்தாம் நாள் அல்லது அதற்கு முன்னர் அல்லது 1988 ஒக்டோபர் பதினைந்தாம் நாள் அல்லது அதற்கு முன்னர் விதிப்பனவின் தவணைக்கட்டணமொன்றைச் செலுத்துவதற்காகவாகவுள்ள ஆளொருவர், இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அத்தகைய தவணைக் கட்டணத்தைச் செலுத்தினால் அவர் அத்தகைய தவணைக் கட்டணத்தின் கொடுப்பனவில் தவணை தவறவில்லை எனக் கருதப்படுதல் வேண்டும் ; அத்துடன் அவர், மேலே சொல்லப்பட்ட அறுபது நாட்களுக்குள் அத்தகைய தவணைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறுபிடித்து, அத்தகைய தவணைக் கட்டணம் தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், விதிப்பனவின் தவணைக் கட்டணமொன்றின் அறவிடு தொடர்பான இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய தவணைக் கட்டணத்தின் அறவிட்டிற்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

(2) இச்சட்டத்தின்கீழ் விதிப்பனவைச் செலுத்துவதற்காகவாகும் ஆள் எவரும் அதற்கான தவணைக் கட்டணம் எதனையும், (1) ஆம் உட்பிரிவின் கீழ் அதற்கான கொடுப்பனவுக்காக குறித்துரைக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட தேதியன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தத் தவறுகின்றவிடத்து, அத்தவணைக் கட்டணமானது தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய ஆள், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, தவணை தவறியவர் எனக் கருதப்படுதலும் வேண்டும்.

(3) விதிப்பனவினது தவணைக்கட்டணம் எதுவும் தவணை தவறியதாக இருக்கின்றவிடத்து, தவணைதவறுபவர், தவணை தவறிய தவணைக்கட்டணத்திற்கு மேலதிகமாக—

(அ) தவணை தவறிய தவணைக்கட்டணத்தின் பத்து சதவிகிதத்திற்குச் சமமான ஒரு தொகையை; அத்துடன்

(ஆ) தவணை தவறிய ஏதேனும் தவணைக்கட்டணமானது, அத்தகைய தவணைக் கட்டணமானது தவணை தவறத் தொடங்கிய மாதத்தினை அடுத்துவரும் மாதத்தினது பதினேந்தாம் நாளுக்கு முன்னர் செலுத்தப்படாதிருக்குமீடத்து, அது தவணை தவறியதாக விருந்த அடுத்துவரும் ஒவ்வொரு மாதத்தின் அல்லது அத்தகைய காலப்பகுதியின் பாகத்தின் பதினேந்தாம் நாளன்று முடிவடையும் ஒவ்வொரு காலப்பகுதி தொடர்பிலும் தவணை தவறிய தவணைப்பணத்தின் இரண்டு சதவீதத்திற்குச் சமமான மேலும் ஒரு பணத்தொகையை,

தண்டமாகச் செலுத்துதல் வேண்டும்.

ஆயின் எவ்வாறாயினும், இவ்வுட்பிரிவின்படி தண்டமாகச் செலுத்தப் படற்பாலதான மொத்தத் தொகையானது எந்த விடயத்திலும் தவணை தவறிய தவணைக் கட்டணத்தினது ஐம்பது சதவிகிதத்தை விஞ்சுதலாகாது என்பதுடன் தவணை தவறியமை நிகழ்ந்த ஏதேனும் விசேட சூழ்நிலைகளின் காரணத்தினால் அத்தகைய தொகையை விட்டுவிடுதல் அல்லது குறைத்தல் நீதியானதும் ஒப்புரவானதுமாகும் என ஆணையாளர் தலைமையதிபதி திருப்பிப்பட்டால் அத்தகைய ஏதேனும் தொகையானது விட்டு விடப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

(4) இப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் குறிப்பிட்டு செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய தண்டத்துடன் தவணை தவறிய ஏதேனும் தவணைக்கட்டணமானது தவணை தவறியவரான ஆளிடமிருந்து அறவிடப்படலாம்.

(5) மொத்த விற்பனை வரிச்சட்டத்தினது XI ஆம், XII ஆம் அத்தியாயங்களினதும் 40, 41, 42, 43 அத்துடன் 57 ஆம் பிரிவுகளினதும் ஏற்பாடுகள், ஏற்ற மாற்றங்களுடன், இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான விதிப்பளவினது ஏதேனும் தவணைக்கட்டணத்தினைச் செலுத்தவதற்கும் அறவிடுவதற்கும் ஏற்புடைத்தாதல் வேண்டும்.

5. (1) (அ) இச்சட்டத்தின் 4 (5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மொத்த விற்பனை வரிச் சட்டத்தினது 38 ஆம் பிரிவின்கீழ் அவர்மீது சுமத்தப்பட்ட ஏதேனும் தேவைப்பாட்டுடன் இணங்கியொழுகத் தவறுகின்ற;

தவறுகள்.

(ஆ) விதிப்பளவைச் செலுத்துவதற்கு அவருக்குள்ள பொறுப்பைப் பாதிக்கின்ற அல்லது விதிப்பளவைச் செலுத்துவதற்கு வேறெவரேனும் ஆளுக்குள்ள பொறுப்பைப் பாதிக்கின்ற ஏதேனும் பிழையான தகவலை வேண்டுமென்று கொடுத்துதலுக்கின்ற;

(இ) இச்சட்டத்தின் 4(5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மொத்த விற்பனை வரிச்சட்டத்தினது 42 ஆம் பிரிவு அல்லது 43 ஆம் பிரிவின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியின்மேல் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலரின்மேல் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களைப் பிரயோகிப்பதின்மேல் ஆணையாளர் தலைமையதிபதியை அல்லது அத்தகைய அலுவலரை வேண்டுமென்று எதிர்க்கின்ற அல்லது தடுக்கின்ற;

ஈ) இச்சட்டத்தின் 4(5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மொத்த விற்பனை வரிச் சட்டத்தினது 57 ஆம் பிரிவின்கீழ் சத்தியப்பிரமாணம் ஒன்றை எடுப்பதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஆளாயிருந்து அத்தகைய சத்தியப்பிரமாணத்தை எடுக்காமல் இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுகின்ற; அல்லது

(உ) இச்சட்டத்தின் 4(5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மொத்த விற்பனை வரிச்சட்டத்தினது 57 ஆம் பிரிவினது மீறு கையில் செயலாற்றுகின்ற,

ஆள் ஒவ்வொருவரும், இச்சட்டத்தின்கீழ் தவறென்றிற்குக் குற்றவாளி யாதல் வேண்டும் என்பதுடன், நீதிவானொருவர் முன்னரான சுருக்கமுறை விளக்கத்தின்பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல் பத்தாயிரம் ரூபாவினை விஞ்சாத குற்றப்பணமொன்றிற்கு அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத காலப்பகுதிக்கான இருவகையினொருவகை மறியற்றண் டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி, தவறு புரியப்பட்ட எவையேனும் சிறப்புச் சூழ்நிலைகள் காரணமாகத் தவறை இணக்குதல் நீதியானதும் ஒப்புரவானதுமெனத் திருப்திப்பட்டால், (1) ஆம் உட்பிரிவின்கீழான தவறெதனையும் இணக்கலாம்.

(3) ஆணையாளர் தலைமையதிபதியின் சம்மதமின்றி ஓராம் உட்பிரிவின் கீழான தவறென்று தொடர்பில் வழக்கு எதுவும் ஏதேனும் நீதிமன்றத் தில் தொடுக்கப்படுதலாகாது.

நிருவாகம்.

6. (1) இச்சட்டத்தினது நிருவாகத்திற்குப் பொறுப்பாக ஆணையாளர் தலைமையதிபதி இருத்தல் வேண்டும்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி, இச்சட்டத்தினால் அவர்மீது உரித்தாக் கப்பட்ட அல்லது அவருக்குக் குறித்தொதுக்கப்பட்ட எவையேனும் தத் துவத்தை அல்லது பணியை எவரேனும் பிரதி ஆணையாளருக்கு அல்லது வரிமதிப்பீட்டாளருக்கு எழுத்துமூலம் கையளிக்கலாம்.

(3) இரண்டாம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் தத்துவம் அல்லது பணியா னது கையளிக்கப்பட்ட பிரதி ஆணையாளர் அல்லது வரிமதிப்பீட்டாளர் ஒவ்வொருவரும் ஆணையாளர் தலைமையதிபதியின் பணிப்புகளுக்கமைய அத்தத்துவத்தைப் பிரயோகித்தல் அல்லது நிறைவேற்றுதல் வேண்டும்.

(4) இச்சட்டத்தின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினது ஏதேனும் தத்துவத்தை அல்லது பணியைப் பிரயோகிக்கும் அல்லது நிறைவேற்றும் பிரதி ஆணையாளர் அல்லது வரிமதிப்பீட்டாளர் ஒருவர், மாறானது நிரூ பிக்கப்படும்வரை எல்லா நோக்கங்களுக்காகவும் அத்தத்துவத்தை அல்லது பணியைப் பிரயோகிக்க அல்லது நிறைவேற்றுவதற்கு அதிகாரமளிக்கப் பட்டவராகக் கருதப்படுதல் வேண்டும்.

7. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினால்—

பொருள்
கோடல்.

“வரிமதிப்பீட்டாளர்”, “ஆணையாளர்—தலைமையதிபதி”, “பிரதி ஆணையாளர்”, “ஆட்கள்” என்பன மொத்த விற்பனை வரிச் சட்டத்தினது 59 ஆம் பிரிவினால் அவற்றுக்கு முறையே குறித்தொதுக்கப்பட்டுள்ள வாறான அதே கருத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்; “குதிரைப் பந்தயப் பணயத் தொழிலர்” என்பது இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே, ஓடுகின்ற அல்லது ஓட உத்தேசித்துள்ள, குதிரைப் பந்தயங்கள் மீது—

(அ) நேரடியாக அல்லது மறைமுகமாக;

(ஆ) காசாக அல்லது கடனாக

பந்தயப் பணத்தைப் பெறுகின்ற அல்லது விலைமதிப்புக் கொடுக்கின்ற ஆளொருவர் என்று பொருளாகும்;

“தொழில்” என்பது, 2 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியில் அல்லது (ஆ) என்னும் பந்தியில் குறிப்பிடு செய்யப்பட்ட ஏதேனும் தொழில் என்று பொருள்படும் என்பதோடு, களரியொன்றின் உறுப்பினர்களிடையேயான ஒத்த வாழ்க்கைத் தொழிலையும் அல்லது ஒத்த தன்மையிலான கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்ளுதலையும் உள்ளடக்கும்.

“சூதாட்டம்” என்பது பந்தயத்திற்காக ஏதேனும் விளையாட்டு விளையாடுதல் என்று பொருள்படும் என்பதுடன் தனியாட்கள்—

(அ) கொடுப்பனவுடன் அல்லது கொடுப்பனவின்றி; அல்லது

(ஆ) உரிமை வகையாகவாயினுஞ்சரி அல்லவாயினுஞ்சரி,

அணுகக்கூடிய அளவுகளில் சீட்டுச் சூதாட்டம், பணயப் பந்தயம், பெரிய ஆறு, கருவீரன், போல், கெமின் டி பெர், பூவா காயா, பூவா தலையா, பாரோ, பாரோ வஸ்கி, சொக்கட்டான், போக்கர் டையஸ், யோகச் சீட்டாட்டம், அமெரிக்க அல்லது பிரெஞ்சு கவறாட்டம், ட்ரென்ட் எட் குவாரன் டே, விங்ட்ச்டம், அதிஷ்டச் சக்கரம் எனும் விளையாட்டுக்கள் விளையாடுவதையும் உள்ளடக்குகிறது.

“மொத்த விற்பனை வரவு வரிச்சட்டம்” என்பது 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டம் என்று பொருள் படும்;

“ஆண்டு” என்பது ஏதேனும் ஆண்டினது ஏப்பிரல் மாதத்தின் முதலாம் நாளன்று தொடங்கி உடனடுத்து வரும் ஆண்டினது மார்ச் மாதத்தின் முப்பத்தியோராம் நாளன்று முடிவடையும் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட காலப்பகுதி என்று பொருள்படும்.

அட்டவணை

(பிரிவு 2)

பாகம் 1 — அ

குதிரைப் பந்தயப் பணயத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற ஆளொருவரினில் 1988 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்கும் ஆண்டிற்காகவும் உடனடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டுகளுக்காகவும் செலுத்தப்படற்பாலதான விதிப்பனவுத் தொகையானது ஒரு இலட்சம் ரூபாவாக இருத்தல் வேண்டும்.

பாகம் 1 — ஆ

ரூதாட்டத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற ஆளொருவரினில் 1988 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்கும் ஆண்டிற்காகவும் உடனடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டுகளுக்காகவும் செலுத்தப்படற்பாலதான விதிப்பனவுத் தொகையானது ஒரு மில்லியன் ரூபாவாக இருத்தல் வேண்டும்.